

முக்கிய சுருக்க ஆவணம்

நீங்கள் HSBC தனிப்பட்ட பிரத்தியேக சுழற்சிக் கடன் வசதி (PERC) ஒன்றிற்கு விண்ணப்பித்து எம்மில் நம்பிக்கை வைத்தமைக்காக உங்களுக்கு நன்றி. தெளிவான மற்றும் வெளிப்படையான செயன்முறையை உறுதிப்படுத்துவதற்காக, வசதி தொடர்பான முக்கிய விதிகள் மற்றும் நிபந்தனைகளை நாம் கீழே தந்துள்ளோம். அவற்றை வாசித்து விளங்கிக்கொள்ள நீங்கள் சிறிது நேரத்தைச் செலவிட முடியுமானால் நாம் நன்றியுடையவர்களாக இருப்போம்.

தனிப்பட்ட பிரத்தியேக சுழற்சிக் கடன்

தகுதி நிபந்தனைகள்	தேவையான ஆவணங்கள்
<ul style="list-style-type: none"> 18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மாதாந்த ஊதியமாக இ.ரூ.100,000/- சம்பாதிக்க வேண்டும். நிரந்தர தொழிலில் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 	<ul style="list-style-type: none"> முறைப்படி கையொப்பமிடப்பட்ட PERC விண்ணப்பம் உங்கள் வாடிக்கையாளரை அறியுங்கள் (KYC) ஆவணங்கள் கடைசியாகக் கிடைத்த ஒரு மாதச் சம்பளச் சீட்டு சம்பளம் ஏற்கனவே வரவு வைக்கப்படாவிட்டால், சம்பள அனுப்பீட்டை ஊர்ஜிதம் செய்யும் கடிதம் தொழில் அந்தஸ்தை ஊர்ஜிதம் செய்யும் கடிதம் அல்லது திருப்திகரமான தொழிலின் உறுதிப்படுத்தல்

பிணையுள்ள மேலதிகப் பற்று வசதி (ஸ்மார்ட் மணி)

தகுதி நிபந்தனைகள்	HSBC உள்ளூர் கிளையொன்றில் நிலையான வைப்பாக குறைந்தபட்சம் இ.ரூ.100,000/- ஐ அல்லது வெளிநாட்டு நாணயத்தில் சமமான தொகையை வைத்திருக்கும் புதிய அல்லது தற்போதய HSBC வாடிக்கையாளர்.
-------------------	--

ஒரே பார்வையில் அனுகூலங்கள்

- உங்கள் நிலையான வைப்பிலிருந்து 90% வரையான தொகையை மீள்பெறலாம்.
- பிணையுள்ள மேலதிகப் பற்று வரம்பிலிருந்து பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்த வேண்டும். கடன் ஒதுக்கம் பயன்படுத்தப்படாவிடின் வட்டி எதுவுமே செலுத்தத் தேவையில்லை.
- புதிய கால வைப்பு ஒன்றைச் செய்வதன் மூலம் எந்த நேரத்திலும் ஸ்மார்ட் மணி வசதியின் மீதான மேலதிகப் பற்று உச்சவரம்பை அதிகரிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கு பிரவேசியுங்கள்:

<http://www.hsbc.lk/loans/products/smart-money/>

- ஏதேனும் PERC விண்ணப்பத்தின் அங்கீகாரம் ஹொங்கொங் அன்ட் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் லிமிட்டட், இலங்கைக் கிளையின் (“HSBC/ Bank”) தனித் தற்றுணிபைப் பொறுத்ததாகும்.
- ஒரு PERC வசதி, உங்கள் மாதாந்தச் சம்பளத்தின் பல மடங்குகள் வரையான பணத்தை இலகுவாகப் பெற உதவும்.
 - Premier - சாத்தியமான எல்லைகள் பற்றிய அறிய உங்கள் உறவு முகாமையாளருடன் தொடர்புகொள்ளுங்கள்.
 - Advance - 4 x வருமானம்
 - ஏனையவை 2 x வருமானம்
- வாடிக்கையாளர் நிலுவையாகவுள்ள தொகையில் குறைந்தபட்சம் 5% அல்லது இருநூற்று ஐம்பது இலங்கை ரூபாய் (இ.ரூ.250/-) என்பவற்றில் எது கூடியதோ அத் தொகையை விபரக்கூற்றுத் திகதியில் அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும்.
- வட்டியானது நிலுவை மீதியின் அடிப்படையில் தினசரி கணிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் விபரக்கூற்றுத் திகதியில் PERC கணக்கிலிருந்து அறவிடப்படும்.
- வாடிக்கையாளர் தனக்குத் தேவையான அளவு பணத்தை மட்டுமே கடனாகப் பெற்று, பெறப்பட்ட தொகைக்கு மட்டுமே (மொத்தக் கடன் தொகைக்கு அல்ல) வட்டி செலுத்த வேண்டும். நீங்கள் உங்களுடைய கடன் ஒதுக்கீட்டிலிருந்து எதனையும் பெறாவிட்டால், எவ்வித வட்டியும் அறவிடப்பட மாட்டாது.

- PERC வசதிக்கான வட்டி, வங்கியினால் தீர்மானிக்கப்படும் விதத்தில் சந்தை வட்டி வீதங்களுக்கு அமைவாக காலத்திற்குக் காலம் மாற்றப்படக்கூடும்.
- கொடுப்பனவுக் காலத்திற்குள் குறைந்தபட்ச தொகையைச் செலுத்தத் தவறினால், தாமதக் கொடுப்பனவுக் கட்டணமாக இ.ரூ.250 விதிக்கப்பட்டு, PERC கணக்கில் பற்று வைக்கப்படும். இக் கட்டணம் மாற்றத்திற்கு உட்பட்டது. இத்தகைய கட்டணங்கள், www.hsbc.lk என்ற வங்கியின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வங்கியின் விதிப்பனவுகள் பட்டியலில் பிரசுரிக்கப்படுகின்றன.
- PERC வசதி வங்கியினால் இரத்துச்செய்யப்படுதல் மற்றும்/அல்லது மீட்கப்படுதல் காரணமாக, சட்டச் செலவுகள் உட்பட முழு இழப்பெதிர்காப்பு அடிப்படையில் வங்கியினால் உறப்படும் இழப்புகள், அறவீடுகள் மற்றும் செலவுகள் அனைத்திற்கும் வாடிக்கையாளரே பொறுப்பேற்க வேண்டும்.
- விண்ணப்பம் HSBCக்கு கிடைத்த பின், தேவையான சகல ஆவணங்களும் ஒழுங்காக இருக்கும் பட்சத்தில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வழமையாக குறைந்தபட்சம் 48 மணித்தியாலங்கள் (2 வங்கி வேலை நாட்கள்) எடுக்கும்.
- இந்த விண்ணப்பம் HSBCயினால் நிராகரிக்கப்படும் பட்சத்தில், இந்த விண்ணப்பத்தையும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள சகல ஆவணங்களையும் அழித்துவிட HSBC உரிமை கொண்டுள்ளது.
- வெளிநாட்டு நாணயமாற்று தொடர்பான சட்டங்கள் உட்பட தற்சமயம் நடைமுறையிலிருக்கும் மற்றும் காலத்திற்குக் காலம் திருத்தப்படக்கூடிய இலங்கையின் சட்டங்கள் மற்றும் பிரமாணங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வாடிக்கையாளர் இணங்கிப் பொறுப்பேற்கின்றார்.

தகவல்களை வெளிப்படுத்துதல்

- வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட தகவல்களை வங்கியினால் நியமிக்கப்பட்ட மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள், HSBC குழுமத்தின் ஏதேனும் அலுவலகம், வங்கி பொருத்தமெனக் கருதும் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் /அல்லது ஒழுங்குபடுத்துநர்களுக்கு வெளியிட வாடிக்கையாளர் வங்கிக்கு அதிகாரமளிக்கின்றார். வாடிக்கையாளர் PERC வசதியை/வசதிகளை இனிமேலும் கொண்டிருக்காவிட்டாலும் இந்த ஒப்புதல் செல்லுபடியாகும்.
- HSBC தனிப்பட்ட பிரத்தியேக சுழற்சிக் கடன் (PERC) பற்றிய மேலதிக விபரங்களுக்கு, <https://www.hsbc.lk/loans/products/smart-money/> என்ற வலைத்தளத்திலுள்ள எமது விதிகள் மற்றும் நிபந்தனைகளையும் விதிப்பனவுகள் கைந்நூலையும் பார்க்கவும்.

உங்கள் கருத்துகளை அல்லது முறைப்பாடுகளை எமக்குத் தெரிவிக்க விரும்பினால், தயவுசெய்து எம்முடன் தொடர்புகொள்ளவும்.

நாம் வழங்கும் சேவைகள் குறித்து உங்களுக்குப் பூரண திருப்தி இல்லையெனின் அல்லது அச் சேவைகள் உங்கள் தேவையை ஈடுசெய்யவில்லையெனின், தயவுசெய்து இயன்றளவு விரைவாக பின்வரும் ஒரு வழியில் எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்:

- +94 114 511 566 என்ற வாடிக்கையாளர் தீர்வுகள் உடனடித் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக
- customersolutions@hsbc.com.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக
- தபால் முகவரி:
வாடிக்கையாளர் சேவை முகாமையாளர், சிற்றளவு விநியோகம் மற்றும் செல்வ முகாமைத்துவம்,
இல. 24, சேர் பரன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01.

நீங்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை உங்களுக்குத் திருப்தியளிக்கும் விதத்தில் தீர்த்துவைக்கவே நாம் எப்போதும் விரும்புகிறோம். எனினும், நீங்கள் நிதித்துறை ஆலாட்சி அதிகாரியின் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு உங்கள் பிரச்சினைக்கு நிவாரணம் கோரலாம். ஆலாட்சி அதிகாரியின் தொடர்பு விபரங்கள் பின்வருமாறு:

நிதித்துறை ஆலாட்சி அதிகாரியின் அலுவலகம் -- இலங்கை

- முகவரி: 143A, வஜிரா வீதி, கொழும்பு 05
- தொலைபேசி : + 94 112 595 625
- தொலைநகல் : + 94 112 595 624
- மின்னஞ்சல் : info@financialombudsman.lk
- வலைத்தளம் : www.financialombudsman.lk

HSBC|Perc|KFD|May-2024 (T)